



**Dominic Perrottet**

Premier of NSW

**Brad Hazzard**

Minister for Health

**Victor Dominello**

Minister for Customer Service and Digital Government

## MEDIA RELEASE

புதன்கிழமை, 12 ஜனவரி 2022

### கோவிட் சோதனையின் நேர்மறையான முடிவுகளை 'சேவை நியூ சவுத் வேல்சில்' (Service NSW) பதிவு செய்யவும்

விரைவான காப்பூக்கிச் சோதனை (RAT) ஒன்றைப் பயன்படுத்தி, முடிவு நேர்மறையாக இருக்கும் அனைவரும், இப்போது தங்கள் சோதனை முடிவை 'சேவை நியூ சவுத் வேல்சில்' (Service NSW) பதிவு செய்தாக வேண்டும்.

புதிய பதிவு முறையானது, பெருந்தொற்றை நிர்வகிப்பதற்கான ஒரு முக்கிய பகுதியாகும் என்று முதல்வர் டொமினிக் பெரோட்டெட் (Dominic Perrottet) கூறினார்.

"நியூ சவுத் வேல்சில் குடியிருப்பவர்கள், 'சேவை நியூ சவுத் வேல்ஸ்' இணையதளத்தில் (Service NSW website) ஒரு சில சொடுக்குகளிலோ, அல்லது 'சேவை நியூ சவுத் வேல்ஸ்' செயலியைப் (Service NSW app) பயன்படுத்தியோ தங்கள் சோதனை முடிவைப் பதிவு செய்து கொள்ளலாம்," என்று திரு பெரோட்டெட் (Mr Perrottet) கூறினார்.

"உங்கள் விரைவான காப்பூக்கிச் சோதனை (RAT) முடிவைப் பதிவுசெய்வதன் மூலம், சுயமாகத் தனிமைப்படுத்துதல் (self-isolation), மற்றும் வீட்டிலேயே கோவிட்-19 நோயறிகுறிகளை நிர்வகித்தல், அதிக அபாயத்துக்குள்ளாகும் நபர்களை மருத்துவப் பராமரிப்பு சேவைகளுடன் இணைப்பதற்கும், மற்றும் தற்போதைய பொதுச் சுகாதாரப் பதிவைத் தெரிவிப்பதற்கும் உதவுதல் போன்றவற்றைப் பற்றிய ஆலோசனைகளை நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை உங்களுக்கு வழங்க உதவுகிறது."

கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த பெரும்பாலான மக்களுக்கு பி.சி.ஆர். சோதனை (PCR test) தேவையில்லை.

பொதுச் சுகாதார ஆணையின் (public health order) கீழ், விரைவான காப்பூக்கிச் சோதனையில் (RAT) நேர்மறையான முடிவு வந்திருக்கும் தகவல் அறிக்கை தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் பிராட் ஹஸார்ட் (Brad Hazzard) கூறினார்.

"தனிநபர்கள் உரிய பொதுச் சுகாதார ஆலோசனையுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்வது மற்றும் போக்குகளைக் கண்காணிப்பது பிரதான நோக்கமாகும்" என்று திரு ஹஸார்ட் (Mr Hazzard) கூறினார்.

நீங்கள் 65 வயதிற்குட்பட்டவராக இருந்தால், கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு தவணைகள் போட்டிருந்தால், எந்தவித நீடித்த உடல்நலப் பிரச்சினைகளாலும் (chronic health conditions) பாதிக்கப்படவில்லையென்றால், அத்துடன் கர்ப்பமாக இல்லாவிட்டால், நீங்கள் வீட்டிலேயே கோவிட்-19 நோய்த்தொற்றைப் பாதுகாப்பாக நிர்வகிக்கலாம்.

இந்த புதிய அம்சத்தில் தனியுரிமை முன்னணியில் இருக்கும் என்று, வாடிக்கையாளர் சேவை மற்றும் மின்னியல் அரசாங்க அமைச்சர் விக்டர் டொமினெல்லோ (Victor Dominello) கூறினார்.

"இந்த தொழில்நுட்பமானது, அதன் மையத்தில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. 'சேவை நியூ சவுத் வேல்ஸ்' (Service NSW) நேரடியாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறைக்குத் (NSW Health) தகவலை அனுப்பும்; அது எந்த மூன்றாம் தரப்பினருடனும் பகிரப்படாது; அதன் பின்னர் சில நாட்களில் 'சேவை நியூ சவுத் வேல்ஸ்' (Service NSW) பதிவுகளில் இருந்து நீக்கப்படும்," திரு டொமினெல்லோ (Mr Dominello) கூறினார்.

"'சேவை நியூ சவுத் வேல்ஸ்' (Service NSW) கணக்கு வைத்திருப்பவர்கள் ஏழு மில்லியனுக்கும் அதிகமாக உள்ளனர், ஆனால் அது இல்லாதவர்களையும் உள்ளடக்கி இந்த செயல்முறையை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உதவி தேவைப்படுவோர் 13 77 88 என்ற தொலைபேசி எண்ணில் 'சேவை நியூ சவுத் வேல்ஸ்' (Service NSW) தொடர்பு கொள்ளலாம்."

கோவிட்-19 -ஆல் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் மிதமான நோயைக் கொண்டிருப்பார்கள், அத்துடன் சில நாட்களில் குணமடைவார்கள், ஆனால் சிலருக்கு எந்தவிதமான நோயறிகுறிகளும் இருக்கவே இருக்காது.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, அல்லது உங்களுக்கு ஒரு நீடித்த உடல் பிரச்சினை (chronic condition) இருந்தாலோ, தயவுசெய்து உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை கோவிட்-19 வீட்டுப் பராமரிப்புக்கான ஆதரவு இணைப்பை (Care at Home Support Line) 1800 960 933 என்ற எண்ணில் அழைக்கவும்.

மிகவும் புதியதான கோவிட் தகவல்களுக்கு [nsw.gov.au](http://nsw.gov.au) என்ற இணையதளத்துக்குச் செல்லவும்

**MEDIA: Mike Duffy | Premier | 0400 347 763**  
**William Sparling | Minister Dominello | 0408 576 636**  
**Natasha Wallace | Minister Hazzard | 0439 484 015**